

கோவிட்-19 குழப்பத்தை இந்தியா எவ்வாறு கையாள்கின்றது?

1.3 பில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட ஒரு நாடு கோவிட் தொற்றுநோயைக் கையாள்வதற்கு மிகவும் தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஏப்ரல், 16ம் தேதி நிலவரப்படி, 12,380 நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களும் மற்றும் 414 மரணங்களும் இந்தியாவில் பதிவாகியுள்ளன. இந்தியா தனது முற்றாக முடக்கும் காலத்தை மே மாதம் 3ம் திகதி வரை நீடிப்பதாக அறிவித்துள்ளது.

மார்ச் 25 முதல் இந்தியா அமுல்படுத்திய பூட்டுதலானது உண்மையிலேயே சவாலானது. உதாரணமாக, புகையிரதப் பயணிகள் சேவைகளை நிறுத்துவது என்பது, இந்தியா குடியரசின் வரலாற்றில் முதன்மையானது. ஆனால் இதற்காக இந்தியா முன்கூட்டியே தனது உள்கட்டமைப்பைத் தயாரிக்க அனுமதித்தது. பாதிக்கப்பட்ட நோய்த் தொற்றாளர்களை சமாளிக்க 500 க்கும் மேற்பட்ட அர்ப்பணிப்புடன் கூடிய மருத்துவமனைகள் மற்றும் 5000 கூடுதல் சுகாதார நிலையங்கள் என்பன தயார் செய்யப்பட்டுள்ளன. புகையிரத வண்டிகளை தனிமைப்படுத்தும் பிரிவுகளாக மாற்றுவதன் மூலம் 40,000 தனிமை படுக்கைகளை வழங்குவதற்கான ஒரு புதுமையான மூலோபாயத்தை இந்திய புகையிரத திணைக்களம் கொண்டு வருகின்றது.

இந்தியா தன்னை முற்றாக முடக்கியமையானது நேர்மறையான முடிவுகளுக்கு வழிவகுத்தது என்பது தெளிவாக தெரிகிறது. பூட்டுதல் மற்றும் சமூக இடைவெளி என்பவற்றை நடைமுறைப்படுத்தாவிடின், ஏப்ரல் 15 க்குள் இந்தியாவில் 820,000 நோய்த் தொற்றாளர்கள் வரை இருந்திருக்கலாம் என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. பூட்டப்பட்டவுடன், தற்போது 12,000 நோய்த் தொற்றாளர்களே உள்ளனர். மிக முக்கியமாக, தொற்றுக்கள் பெரும்பாலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

ஆனால் கோவிட் தொற்றுநோயின் விளைவைக் குறைக்க இந்தியா மேற்கொண்டுள்ள சில நடவடிக்கைகளில் ஒன்றுதான் பூட்டுதல்.

நாட்டில் முதல் தொற்று கண்டறியப்படுவதற்கு 13 நாட்களுக்கு முன்பு முக்கியமான ஒரு செயலாக, இந்தியா தனது விமான-திரையிடல் முறைகளை ஜனவரி 17 முதல் நடைமுறைப்படுத்தியது. இதைத் தொடர்ந்து பயணிகளின் திரையிடல் அதிகரித்தது. பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இறுதியாக சர்வதேச விமானங்களை முழுமையாக நிறுத்தியது. இந்த ஆரம்பத் திரையிடல், இந்தியாவில் நோய்த்தொற்றின் கட்டம் -1 தொடங்குவதற்கு முன்பே, தொற்றுநோய்க்கான அதன் அமைப்பைத் தயாரிப்பதில் இந்தியாவுக்கு ஒரு நல்ல ஆரம்பத்தைக் கொடுத்தது. WHO மற்றும் IMF போன்ற சர்வதேச நிறுவனங்கள் இந்தியாவின் ஆரம்ப நடவடிக்கைகள் செயல்திறன் மிக்கவை, மற்றும் முன்கூட்டியே தரப்படுத்தப்பட்டவை என்று ஒப்புக் கொண்டுள்ளன.

இந்த முடக்கல் காலத்தில், இந்திய அரசாங்கமும் தொழில்துறையும் இணந்து PPE பெட்டிகள், வென்டிலேட்டர்கள் மற்றும் சோதனை கருவிகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களை கொள்முதல் செய்தும் உற்பத்தி செய்தும் தயார்ப்படுத்தின. தீவிரமான சோதனைகள் பரவுவதைத் தடுக்க மிகவும் பயனுள்ள வழியாக நிரூபிக்கப்பட்டதால், இந்தியாவில் உள்ள ஆய்வுக் கூடங்களின் எண்ணிக்கை 01 ஜனவரி 2020 இல் இருந்ததை விட 223 ஆய்வகங்கள் வரை அதிகரிக்கப்பட்டன.

உலகின் முக்கிய மருந்து உற்பத்தியாளர்களில் ஒருவராக இருக்கும் இந்தியா தன்னைத் தானே மீட்டு, அதன் மருந்து விநியோகத்தை அதிகரிப்பதன் மூலம் அதிகரித்துவரும் உலக தேவையை பூர்த்தி செய்தது. கிராமப்புற இந்தியாவில் மகளிர் சுய உதவிக் குழுக்கள், முகமூடிகள், சுத்திகரிப்பு திரவங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை உற்பத்தி செய்வதன் மூலம் சவாலை எதிர்கொள்ள உதவுகின்றன.

ஆனால் இந்த சுயமாக விதிக்கப்பட்ட பூட்டுதலில் அதன் சமூக-பொருளாதார செலவுகள் எளிதானது அல்ல. அரசாங்கத்தின் முயற்சிகள் இருந்தபோதிலும், நகரங்களில் இருந்து, குறிப்பாக வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவின் சில பகுதிகளில் தலைகீழ் இடம்பெயர்வை நிறுத்த முடியவில்லை. பூட்டுதல் தொடங்கப்பட்ட பல நாட்களுக்குப் பிறகு இது தொடங்கியது. இந்த இடம்பெயர்வு அலையைச் சமாளிக்க, தொழில்துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் கிட்டத்தட்ட 1.25 மில்லியன் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் முயற்சியாக அரசாங்கம் உடனடியாக தங்குமிடங்கள், உணவு முகாம்களைக் கட்டியது.

பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினரிடையே ஏற்படும் விளைவுகளை தணிப்பதே மற்றொரு சவாலாகும். இங்கு, இந்தியா தனது பரந்த வங்கிக் கட்டமைப்பு மற்றும் இணையத்தளமுறைகளை பயன்படுத்தி, தேவையானவர்களுக்கு பணத்தை நேரடியாக பரிமாற்றம் செய்து கொண்டது. விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் உட்பட ஏழை மற்றும் நலிவுற்றோர் பிரிவினரின் நிலைமையை போக்க USD 22 பில்லியன் திட்டம் தொடக்கிவைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 220,000 சுகாதாரப் பாதுகாப்பு ஊழியர்களுக்கு ஒரு ஆயுள்காப்பீடு , அவர்களுடைய ஆபத்து வெளிப்பாடுகளைக் குறைப்பதற்காக தனியாக செயற்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் பூட்டுதல் நடைமுறையில் இருக்கும்போது, அத்தியாவசிய சேவைகளான மின்சாரம், நீர், எரிசக்தி, உணவுப் பொருட்கள், வங்கி, சேவைகளை அரசு சீராக வழங்கும் அதேவேளை இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்குவது போன்றவற்றையும் தொடர்ந்து பராமரித்து வருகின்றன. மூன்று மாதங்களுக்கு உணவு தானியங்கள் மற்றும் பயறு வகைகளை வழங்குவதன் மூலம் கிட்டத்தட்ட 800 மில்லியன் மக்களுக்கு உணவு நிவாரண நடவடிக்கைகள் வழங்கப்படுகின்றன. அதே நேரத்தில் 80 மில்லியன் ஏழை வீடுகளுக்கு இலவச சமையல் எரிவாயு கொள்கலன்கள் வழங்கப்படுகின்றன.

இந்திய மக்கள், பல சவால்களை மீறி, பூட்டுதல் என்ற தெளிவான அழைப்புக்கு ஆதரவளித்துள்ளனர். குறிப்பாக சுகாதாரப் பணியாளர்களை உற்சாகப்படுத்தி பாராட்டும் நடவடிக்கைகள், தீபமேற்றல் போன்றன., பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலையில் நிவாரணம் (பி.எம். கேயர்ஸ்) நிதிக்கு நன்கொடைகள் வழங்குவதற்காக பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்புக்கு அனைத்து மக்களிடமிருந்தும் மிகப்பெரிய, உற்சாகமான பதில் கிடைத்தது.

COVID தொற்றுநோயானது ஒரு உலகளாவிய சவாலாக இருப்பதை உணர்ந்து, அதற்கான எளிய தீர்வு எதுவுமில்லை, நில மற்றும் சூழ்நிலையின் அடிப்படையில் நடவடிக்கைகளை வரைவு செய்வதிலும் செயல்படுத்துவதிலும் மாநில மற்றும் உள்ளாட்சி அரசுகள் முன்னிலை வகிக்கின்றன. இதன் விளைவாக, கேரளா, ராஜஸ்தானில் பில்வாரா, ஜம்மு-காஷ்மீரில் ஸ்ரீநகர் அனைத்தும் தங்கள் கடிகார வேலை துல்லியம், மாசற்ற ஒருங்கிணைப்பு மற்றும் தீவிர செயல்திறன் ஆகியவற்றின் மூலம் பரவுவதை நிறுத்துவதில் திறமையான மாதிரிகளாக செயற்பட்டுள்ளன.

நோய்த் தொற்றுகள் கண்டுபிடிப்பிற்கு புதுமையான முறைகளையும் இந்தியா பயன்படுத்தியுள்ளது. COVID-19 பரிசோதனை வெளியீடு நேர்மறையான ஒருவரின் அருகில் பயனர்கள் இருந்திருக்கிறார்களா என்பதை பயனர்களின் அதிதிறன் செல்லிட தொலைபேசிகளின் (ஸ்மார்ட்போன்களிடமிருந்து) இருப்பிடத் தரவைப் பயன்படுத்தும் 'ஆரோக்யா சேது' என்ற செயலி ஏப்ரல் தொடக்கத்தில் தொடங்கப்பட்டது. இந்தச் செயலிக்கு ஏற்கனவே 10 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்கள் உள்ளனர். பூட்டுதலின் போது மக்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு யோகா மற்றும் ஆயுர்வேதத்தை பிரபலப்படுத்தவும், பிற சிறு நோய்களுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, இவை சுகாதார உள்கட்டமைப்பு மீதான அழுத்தத்தை குறைக்கின்றன.

நெருக்கடியைச் சமாளிப்பதற்கான இந்தியாவின் முயற்சிகள் நாட்டிற்குள் மட்டுப்படுத்தப்படவில்லை. மார்ச் 15 அன்று நடந்த ஒரு அசாதாரண சார்க் தலைவர்களின் உச்சி மாநாட்டில், பிரதமர் மோடி சுகாதார உதவிக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர் வரை வழங்குவதற்கான அர்ப்பணிப்பு உள்ளிட்ட தொடர் நடவடிக்கைகளை வகுத்தார். இந்த நிதியில் 5 மில்லியன் அமெரிக்க டாலர்களைச் செலுத்துவதன் மூலம் இலங்கை இரண்டாவது மிக உயர்ந்த பங்களிப்பை அறிவித்தது. பாகிஸ்தான் 3 மில்லியன் அமெரிக்க டாலர், பங்களாதேஷ் 1.5 மில்லியன் அமெரிக்க டாலர் பங்களிப்பு செய்வதாக அறிவித்தது, நேபாளம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியவை தலா 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை தானாக முன்வந்து வழங்குவதாக அறிவித்தன, மாலைத்தீவுகள் 200,000 அமெரிக்க டாலர்களை பங்களிப்பதாக அறிவித்தது, பூட்டான் 100,000 அமெரிக்க டாலர் பங்களிப்பை வழங்குவதாக அறிவித்தது. பின்னர், COVID தொற்றுநோயின் விளைவுகளை கூட்டாக எதிர்த்துப்

போராடுவதற்காக சர்க் நாடுகளில் உள்ள சுகாதார நிபுணர்களின் வீடியோ மாநாடு மார்ச் 26 அன்றும் மற்றும் மூத்த வர்த்தக நிபுணர்களின் மாநாடு 2020 ஏப்ரல் 8 அன்றும் நடைபெற்றன.

உள்நாட்டு தடைகள் இருந்தபோதிலும், உலகெங்கிலும் உள்ள 100 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மருத்துவ பொருட்கள் மற்றும் உதவிகளை இந்தியா வழங்கி வருகிறது. ஏப்ரல் 07 மற்றும் ஏப்ரல் 08 ஆகிய தேதிகளில் அத்தியாவசிய உயிர் காக்கும் மருந்துகளின் இரண்டு தொகுதிகளை இந்தியா இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியது.
